

## SUPPLEMENT

.TO

The Ceylon Government Gazette,  
PART III.

**FRIDAY, AUGUST 10, 1900.**

## **NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.**

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

**T**AKE notice, that unless within three months from the 18th day of July, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Government Agent of the Province of Sabaragamuwa at the Ratnapura Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein.

Such Government Agent of the Province of Sabaragamuwa, in pursuance of the powers in him vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under his hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

EVAN M. BYRDE,  
Government Agent.

### *Description of Lands referred to.*

The following lots, all situated in the village Kalalella in the Pannil pattuwa of the Atakalan korale in the District of Ratnapura, in the Province of Sabaragamuwa, as described in the annexed plan :—

### Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
29	Pallepitiya or Debanuwemukalana	...	81	1 0
45	Kandanhenra or Panukarawwehena	...	20	0 0
46	Karawweowilana	...	18	1 0
			119	2 0

bounded on the north by Mahakumburuyaya claimed by Mr. Jayasundara and others, Aswedumagoda-atura belonging to Crown, Asweduma claimed by D. Gunaya and others, Tippolegodahena claimed by Jayasundara and another, Tippolegodadeniya claimed by Jayasundara and another, Boraluwahena claimed by H. Dingirihami ; on the east by Delgahahena, Wewahena claimed by H. M. Mudalihami and others, Wewa belonging to Crown, Panukaramandiya claimed by R. Punchi Appuhami, Wattahena, Wattahena claimed by A. Punchi Appuhami ; on the south by Helahena claimed by R. A. Punchi Appuhami, Kudagodahena claimed by R. A. Punchi Appuhami, Crown land called Karagalpottemukalana; and on the west by Gulahanahena claimed by Mr. Jayasundara and others, Samandarakumbura claimed by Mr. Jayasundara and others. Pallekumburagodahena claimed by R. A. Brakmanahami and others, and Kajugaswatta claimed by Mr. Jayasundara and others.

රු. ඇම්. බේත්ති,  
ආච්චේලේ ජීවන වම්පා.

## ବେଳିବଳେ ଜ୍ଞାନଶାରୀ

පැලුළු කකිඩු සිංහ	ක්‍රි. කේලිවල ගේ	මහත්මා නම.	මහත්මා
නොම්මරය.	නොම්මරය.		
10	29	පල්ලේලිටිස් නොගොස් ගෙඹුදූලේ මිකලුන	අ. රු. ප.
"	45	කුදන්නේන නොගොස් ප්‍රජාකරණ මීග්‍රැන	81 1 0
"	46	කාර්ලමේ තිශ්‍රාන	20 0 0
			18 1 0

No. 494

1900 ம் டிசம்பர் 18 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்துள்ளே இதிலே பின்னர்க்கொல்லப்படும் காணிகளிலே எதும் உடன்தெயுள்வர்களின் உரித்துபேசுவர்கள் யாருமுண்டானால், வர்கள் இரத்தினபுரி கைத்தக்கு உரித்துண்டெனச் சாதித்தாலன்றி, அப்பேர்ப்பட்ட அரசாட்சி என்றங்கு 1897 ம் டிசம்பர் 1 ம் இலக்காணி முடிக்குரிய ஆதனமென மேற்படியாருடைய கையெழப்பத்தோடு ஏழுத்திலே வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

சுவன். எம். பார்ட்,  
அரசாட்சி ஏசென்று.


இத்தோட்டைத்திருக்கும் படத்தில் காட்டப்பட்டிருக்கும் சபரசமுகவ மாகாணத்தில் இரத்தினபுரி டிஸ்டிரிக்கைச்சேர்ந்த அட்டகளை கோறனோ பன்னில்பத்துவையில் கல்லெல்லை என்னும் கிராமத்திலுள்ள காணித்துண்டுகளாவது :—

படத்தின் காணித்துண்டின்  
இலக்கம். இலக்கம்.

காணியின் பெயர்.

			விசாலம்.
			எ. றா. பெ.
10	29	பள்ளேபிற்றிய அல்லது தெபானுவேலுக்களானை	81 1 0
"	45	கந்தன்கேஜை அல்லது பனுகாவலேகேஜை	20 0 0
"	46	காவலேஷ்விலான	18 1 0
			119 2 0

இவைகளின் எல்லையாவன : வடக்கு-ஐயசுந்தறையும் சிலரும் உரித்துபேசும் மாகும்புருயாய், அஸ்வத் தமகோட அத்தும என்னும் முடிக்குரிய காணி, டி. குண்யாவும் சிலரும் உரித்துபேசும் அஸ்வத்தும, ஜயசந்தறையும் இன்னென்றாகுவரும் உரித்துபேசும் திப்பீபான்கொடடெதணி, எச். டிங்கிரிகாமி உரித்துபேசும் பொராலுவேகேஜை ; கூக்கு-தெல்காடேஜை, எச். எம். முத்திராமியும் சிலரும் உரித்துபேசும் வெவகேன, முடிக்குரிய குளம், ஆர். புஞ்சிஅப்புகாமி உரித்துபேசும் பஜுகார மண்டிய, வத்தேகேன, ஏ. புஞ்சிஅப்புகாமி உரித்துபேசும் வத்தேகேஜை ; தெற்கு-ஆர். ஏ. புஞ்சிஅப்புகாமி உரித்துபேசும் லஹெகேஜை, மேற்படியார் உரித்துபேசும் குடாகொடேஜை, காரகல்போத்தேலுக்களானை என்னும் முடிக்குரிய காணி ; மேற்கு-ஐயசுந்தறையும் சிலரும் உரித்துபேசும் குளனேகேஜை, ஜயசுந்தறையும் சிலரும் உரித்துபேசும் சமந்தரகும்புர, ஆர். ஏ. பரக்மனகாமியும் சிலரும் உரித்துபேசும் பள்ளேகும்புரேகொடேஜை, ஜயசந்தறையும் சிலரும் உரித்துபேசும் கச்கல்வத்தையும்.




Situation : Kalalella village in Pannil patti of Atakalan korale.  
Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
29 ...	Pallepitiya or Debanuwemukalana	... 81 1 0
45 ...	Kandanhena or Panukarawwehena	... 20 0 0
46 ...	Karawweowilana	... 18 1 0
		119 2 0

Lot No. 70 in preliminary plan 10 called Ellehena and Kattiriyahena, containing in extent 18 acres 3 roods and 15 perches; and bounded on the north by Wilakoladeniya-ela; on the east by Batchens claimed by W. Heenhami, Kattiriyahema claimed by W. Heenhami and others, Bandarahena claimed by Hettiarachchige Dingirihami, Boraluwahena claimed by Hettiarachchige Dingirihami; on the south by Diyalawahena claimed by D. Appuhami and others, Galabadihena claimed by P. M. Appuhami, and Uadadeniya claimed by P. M. Appuhami and others; and on the west by Wilakoladoniya-ela.

අභ්‍යකර 18, රුඩිස් 3, පර්වත් 15ක විසාලකම ඇති ඇල්ලේෂ්නේහි සහ කන්තිරියාගේන කියන තෙම්මිමර 10 දරණ එලුන තැබුදී සියලු පෙනෙන තෙම්මිමර 70 දරණ කිමිකටිටෙට ලැයිමි-ලුහුරට උග්‍රයෙලාද්ධියේ ඇල; හැයෙනු ඉටට විවිලි. ස්ථානුම අන්තර්කම තියන බෙලෙසේන, විවිලි. සින්හාම් සහ හුවන් අස අසිරිකම් තියන පැන්තරියාගේන, තෙම්මි අර්ථවිජේ සින්හිරාභාම් අසිනිකම් කියන බිජ්‍යාරෝස්න, තෙම්මි අසිරිකම් අසිනිකම් බොරලේ සේන; දෙ මට සි අස්ප්‍රකාම් සහ නවන් අස අසිනිකම් කියන දියාවලුසේන, පි. ඇම්. අස්ප්‍රකාම් අසිනිකම් සියන ගලබස් සේන, පි. ඇම්. අස්ප්‍රකාම් අසිනිකම් නියන උඩු උග්‍රයෙලාද්ධියේ ඇල.

18 ஏக்கரும் 3 ரூடும் 15 பார்ச்சும் விசாலமுள்ள எல்லேகேளை, கத்திரியாகேளை என்னும் 10 ம் இலக்கப் படத்தில் காண்கிற சீரி-துபேசும் வட்டேகேளை, மேற்படியாரும் சிலரும் உரித்துபேசும் கத்திரியாகேளை, தொட்டிழுாச்சிகே அங்கிரிகாமி உரித்துபேசும் வண்டாராகேளை, மேற்படியார் உரித்துபேசும் பொராலுவேகேளை; தெற்கு-ம் அப்புகாமியும் சிலரும் உரித்துபேசும் தீயாவளகேளை, பி. எம். அப்புகாமி உரித்துபேசும் கலபடகேளை, மேற்படியாரும் சிலரும் உரித்துபேசும் உடதெனிய; மேற்கு-விலக்கொளதெனியேகளை.



**Situation :** Kalalella village in Pannil patti of Atakalan korale.

### Preliminary plan 10.

Lot.	Name of Land.		Extent. A. R. P.
	70	... Ellehena and Kattiriyahena	... 18 3 15


**Surveyor-General's Office,  
Colombo, February 12, 1900.**

S. J. C. MORE,  
for Surveyor-General.

Lot No. 76 in preliminary plan 10 called Morandelamahagulana ; containing in extent 243 acres and 3 roods; bounded on the north by Crown lands called Morandela and Egodawatta-atura ; on the east by Wambotuhena claimed by C. M. Mudiyanse and others, Kiul-ela, Batehena claimed by W. Heenhami, Bandarahena and Horahena claimed by Hettiarachchige Dingirihami and others, and land described in title plan No. 174,542 called Madampe tea estate belonging to Finlay, Muir & Co.; on the south by Demawata-ganga ; and on the west by Panapitiya-ganga.

අභ්‍යකර 243, රුචින් විස් විසාලකම ඇති මෙරණදැල මිගයලක කියන කොමිටර 10 දරණ ජලුන කැඩ්සියේ පෙන් සහ, කොමිටර 76 දරණ බිමිකවිටිට මාසිම් උනුරට මෙරණදැල සහ එගයවන්නේ අනුර කියන යුතුපත්තික ඉඩම්; කායෙනුරට සි. අම්. මිදියන්දේ සහ හටන් අන් අසිනිකම් කියන වලිබාවූයෙන, කුපුල්දැල, විවිලිං. සින්හාම් අසිනිකම් කියන බවෙනු, ශේවිඳරවිටෙන සින්හිඳිඟාම් සහ හටන් අය අසිනිකම් කියන බන්ධාරණෙන සහ කොරජෙන සහ කොමිටර 174,542 දරණ පිහුරු කැඩ්සියේ පෙන්කින් පිහුලුවට ආසින් මාදුම්පේ සේවන්න කියන ඉඩම් දී; දකුණු ගැමුවෙන්යන සහ බස්නාදුරට පහත පිහුවකය.

243 අක්‍රමුම 3 ණෘට විෂාලමුள්ල මොරණ තල් මක්කුලාන් ගන්තුම 10 ම තිළක්ප්පාත්තිල කාණ්ඩා 76 ම තිළක්ක්ම්පෙර්ර කාණීත්තෙන්දී ගෙවීම්, වැක්කු-මොරණ තලයුම තොටවත්තේ පෙන්තුර ගෙන්තුම මුදක් කුරිය කාණීකාන් ; කුම්කු-ඡී. එම්. මුතියන් සේයුම කිලරුම මුරිත්තුපෙස්ම වම්බාටුකොළී, කිවල්ලැං, තප ඩිඩු. මුළුන්කාම් මුරිත්තුපෙස්ම වැටුපොළී, ටොට්ම්-ඇරාස්සිකොළුකිරිකාමියුම කිලරුම මුරිත්තුපෙස්ම වෙන්තාරකොළීයුම තොරකොළීයුම 174,542 ම තිළක්ක්ම්පෙර්ර ගුරුතිප්පාත්තිල කාණ්ඩා වින්ල් මොයාර් තොම්පනික් කුළුය මාතම්සය තෝවිල තොටුම ගන්තුම කාණීයුම ; තත්කු-ඛෙමවත්තෙත තුළ ; මෙර්කු-පෙස්ප්ප්ර්ත් තුළ.



Situation : Kalalella village in Pannil pattu of Atakalan korale.  
Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.		
			A. R. P.	
76	Morandelamahagulana	243 3 0		

Surveyor-General's Office,  
Colombo, February 12, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.